

மலைக்க வைக்கும் மலைத் தோட்ட விவசாயம்



ஒரு ஏக்கர் நிலமும், தண்ணீர் வசதியும் இருந்தால், நடவு செய்த நான்காவது மாதத்திலிருந்து வாரம்தோறும் வருமானம் பார்க்கலாம். நோய் தாக்குதல் அதிகம் இருக்காது என்பதோடு, மலைத்தோட்டப் பயிர்களில் அதிகப் பராமரிப்பு தேவைப்படாத ஒன்றாக இருப்பதாலும் முக்கியப் பயிராக விளங்குகிறது சௌசௌ. திண்டுக்கல்லை சுற்றியுள்ள மலைப்பகுதிகளான சிறுமலை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, ஆடலூர், பன்றி மலைப் பகுதிகளில் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. சிறுமலையிலிருக்கும் பழையூரைச் சேர்ந்த அய்யப்பன் (தொலைபேசி : 0451 2558381) சௌசௌ விவசாயத்தில் தன்னுடைய அனுபவத்தை எடுத்து வைக்கிறார். சௌசௌ காயைப் பொறுத்தவரை ஒவ்வொரு மலைப்பகுதிகளிலும் ஒவ்வொரு பருவத்திலும் நடுவார்கள். சிறுமலையில அக்டோபர் மாதம் நடவு செய்தால் ஜனவரியில் காய் வரும். சமவெளிப் பகுதியைப் போல இங்கே உழவு செய்ய முடியாது.

நிலத்தில் இருக்கும் புதர்களை நீக்கிவிட்டு 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் இரண்டடி ஆழ, அகலத்தில் குழி எடுத்து.. பத்து நாளைக்கு ஆறப்போடவேண்டும். ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட 200 குழி வரும். குழி எடுப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே விதைக்கான காய்களை கொடியிலிருந்து எடுத்து.. பதியம் போட்டு வைக்கவேண்டும். முற்றியக் காய்களைப் பறித்து, மேடான இடத்தில் பாத்தி அமைத்து மண்ணைப் போட்டு மூடிவிட்டால் இது தான் பதியம். நான்காவது நாள் முளை விட்டுவிடும். பத்து நாட்களுக்குள் வசதிக்கு ஏற்றாற்போல அவற்றை எடுத்து நடவு செய்யலாம். காயை உரிய நேரத்தில் அறுவடை செய்யாமல் கொடியிலேயே விட்டு விட்டால் சில தினங்களில் தானாக முளைப்புத் தோன்றும். அவற்றை அப்படியே எடுத்தும் நடவு செய்யலாம். குழிக்கு நான்கு காய்கள் வீதம் நடவேண்டியிருக்கும். ஆனால், பதியம் போடும் போது மூன்று காய்களை நடவு செய்தாலே போதும்.

அத்துடன் முளைப்புத் திறனும் அதிகமாக இருக்கும். தோண்டி வைத்தக் குழி நன்கு ஆறிய பின் ஐந்து கிலோ வீதம் எருவைப்போட்டு, பிறகு விதைக்காயை போட்டு மூடி, தண்ணீர் விடவேண்டும். மூன்று நாட்களுக்கொரு தடவை தண்ணீர் அவசியம். நடவு செய்த ஐந்தாவது நாளில் முளைவிடும். பத்து நாளில் கொடி தரையில் படர ஆரம்பிக்கும். குச்சிகளை ஊன்றி கொடியை அதில் ஏற்றி விடவேண்டும். அதன் பிறகு பந்தலை போட்டு வைத்தால், கிட்டத்தட்ட எழுபத்தைந்தாவது நாளில் பந்தலைத் தொட்டுவிடும். (ஒரு தடவை பந்தல் போட்டால், ஐந்து வருடங்களுக்குத் தொடர்ந்து சாகுபடி செய்யலாம். கொடி தழையத் தொடங்கியதும் அதன் தூரை (அடிப்பாகம்) சுற்றி நான்கு அடிக்கு சதுர பாத்தி எடுக்கவேண்டும். பந்தல் முழுக்க கொடி படரும் காலம் வரை இரண்டு களை எடுக்கவேண்டும்.

நடவு செய்த 45 நாட்களுக்குப் பிறகு மாதம் ஒரு தடவை வீதம் மூன்று மாதங்களுக்கு 200 கிராம் வீதம் யூரியாவை குழிகளில் வைக்கவேண்டும். நான்காவது மாதத்தின் தொடக்கத்தில் அரைக் கிலோ கலப்பு உரம் வைக்கவேண்டும். அதைத் தொடர்ந்து 21 நாளைக்கு ஒரு தடவை 200 கிராம் யூரியா கொடுக்கவேண்டும். பந்தலில் கொடி அடர்த்தியாக படர்ந்தபிறகு, 45 நாட்களுக்கு ஒரு தடவை பழுத்த இலைகளைக் கிள்ளி எடுப்பது முக்கியம். ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட முப்பது ஆட்கள் வரை தேவைப்படும். சில சமயம் சௌசௌ ஈ வந்து உட்காரும். இதற்கு நுவாக்ரான், பெவஸ்டின் இரண்டு மருந்தையும் அடிக்கலாம். பிஞ்சுகள் வெம்பிக் கொட்டிவிடும். இதைத்தடுக்க உரக்கடையில் கிடைக்கும் நுண்ணூட்டச்சத்துக்களை வாங்கிப் போடவேண்டும். நடவு செய்த 100வது நாளில் பூக்கத் தொடங்கி, 120வது நாளில் காய் அறுவடைக்கு வந்துவிடும். அன்று தொடங்கி எட்டு மாதங்களுக்கு வாரம் ஒரு முறைக் காய் பறிக்கலாம். மொத்தம் ஒரு சாகுபடி பறிப்புத் தொடங்கிய முதல் நாலு மாதங்களைவிட, அடுத்த நான்கு மாதங்களில் விளைச்சல் கொஞ்சம் குறையும். ஒரு பறிப்புக்கு ஒரு ஏக்கரிலிருந்து சராசரியாக 40 சிப்பம் (முப்பது கிலோ மூட்டை) வரைக்கும் எடுக்கலாம்.

சிப்பம் குறைந்தபட்சம் 80 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 350 ரூபாய் வரை போகும். சராசரி விலை ரூ. 175 கிலோக் கணக்கில் சொன்னால் 4 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை ஆகும். மொத்த மகசூல் 27 டன். செலவெல்லாம் போக ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை ஒரு ஏக்கரிலிருந்து லாபம் பார்க்க முடியும். பண்ணைக்காடு விவசாயி விவேகானந்தன் (அலைபேசி: 94862 08018) இதைப்பற்றிச் சொல்லும் போது, எனக்கு பதினேழு ஏக்கர்ல விவசாயம். காபிதான் வெள்ளாமை. அதுக்கு ஊடுபயிரா ஆரஞ்சு, மிளகு, வாழை, சீத்தா, கொய்யான்னு பலதையும் போட்டிருக்கேன். மூணு ஏக்கர்ல தனியா சௌசௌ இருக்கு. சிறுமலையில் இருந்து தான் எங்களுக்கு விதைக்காய் வருது. அங்க புரட்டாசி மாசம் நடுவாங்க. நாங்க பங்குனியில நடுவோம். சிறுமலையில் விடக் காய் அளவ கொஞ்சம் பெருசா இருக்கு. இதனால் எடைக் கூடுதலா இருக்கும். லாபமும் அதிகமா கிடைக்குது.

இங்க விளையறதெல்லாம் திருநெல்வேலிக்குத்தான் போகுது. நாங்க எடைக்கணக்கு போட்டுத்தான் விற்பனை செய்வோம். நாலாவது மாசத்திலிருந்து வாரத்துக்கு ஒரு அறுப்பு. சராசரியாக அறுப்புக்கு ஒண்ணரை டன்னுக்கு கொறையாம மகசூல் கிடைக்கும். மொத்தமா பார்த்தா, 40 டன்னுக்குக் கொறையாது. கிலோ சராசரியாக ஆறு ரூபாய்க்கு போகும். 40 டன்னுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் வரைக்கும் கிடைக்கும்.